1996 ஆகஸ்ட் 20]

			இலட்சம் டன்கள்
1.	திரு. ஆரூரான் 1 மற்றும் 2	–	2.00
2.	காவேரி	–	0.30
3.	அறிஞர் அண்ணா	–	0.30
4.	பெரம்பலூர்	–	0.20
5.	எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி	–	0.20
	மொத்தம்	–	3.00

மேலும் மேற்காணும் கரும்பு மாற்றம் குறித்து 8-6-1996 அன்று மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டிருந்தார்கள். அதில் மேற்காணும் ஆலைகளின் தலைமை நிர்வாகிகள், நடிப்பிசைப் புலவர் கே.ஆர். இராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலையிலிருந்து கரும்பு மாற்றம் செய்து ஆணைகள் வெளியிட்டதை ஏற்றுக்கொண்டு மேற்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட கரும்பை ஆலைக்கு எடுத்து, முழுமையாக அரைத்து விடுவதாகவும் இதில் தக்க ஒத்துழைப்பு தருவதாகவும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

23--

கரும்பு, நெல் பயிரிடப்படும் நிலத்தின் பரப்பளவு

வினா எண் 649--**திரு. குத்தாலம் பி. கல்யாணம்**: மாண்புமிகு வேளாண்மைத் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா--

(அ) நாகை-காயிதே மில்லத் மாவட்டத்தில் கரும்பு மற்றும் நெல் பயிரிடப்படும் மொத்த நிலப்பரப்பு எவ்வளவு?

(ஆ) தஞ்சை மாவட்டத்தில் நெல் பயிரிடப்படும் பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

விடை--

மாண்புமிகு திரு. சோ. ஆறுமுகம், வேளாண்மைத் துறை அமைச்சர்:

(அ) நாகை-காயிதே மில்லத் மாவட்டத்தில் 1994-95 ஆம் ஆண்டில் கரும்பு பயிரிடப்பட்ட மொத்த கரும்புப் பயிர் பரப்பளவு 28,858 ஏக்கராகும். நெற்பயிர் குறுவையில் 88,000 ஹெக்டேர் பரப்பிலும், சம்பா பருவத்தில் 1,86,000 ஹெக்டேர் பரப்பிலும் தாளடி பருவத்தில் 80,000 ஹெக்டேர் பரப்பிலும் ஆக மொத்தம் 3,54,000 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது.

(ஆ) நெல் பயிரிடப்படும் பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நெற்பயிர் சாகுபடியினைப் பொறுத்தவரையில் வேளாண்மைத் துறையின் குறிக்கோள் உற்பத்தித் திறனையும், உற்பத்தியையும் அதிகரிப்பது ஆகும். சாகுபடிக்கு உகந்த பரப்பில், விவசாயிகளுக்கிடையே புதிய உயர் மகசூல் தரும் ரகங்களை அறிமுகப்படுத்தி மான்ய விலையில் சான்று பெற்ற நெல் விதைகளை விநியோகித்து உயர் தொழில் நுணுக்கங்களைக் கடைபிடித்து நெல் உற்பத்தியினை அதிகரிக்கவும் இத்துறை அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது.

24--

மாமண்டூர்-சுருட்டல் சாலையைச் செப்பனிடுதல்

வினா எண் 270--**திரு. வ. அன்பழகன்**: மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா--

திருவண்ணாமலை-சம்புவராயர் மாவட்டம், செய்யாறு தொகுதியில் உள்ள மாமண்டூர்-சுருட்டல் சாலையைச் செப்பனிட அரசு ஆவன செய்யுமா?

விடை--

மாண்புமிகு டாக்டர். க. பொன்முடி, போக்குவரத்துத் துறை அமைச்சர்:

திருவண்ணாமலை-சம்புவராயர் மாவட்டம் செய்யாறு தொகுதியில் உள்ள மாமண்டூர்-சுருட்டல் சாலையில் கி.மீ. 0/0--2/0 வரையிலான பகுதியில் தார் புதுப்பித்தல் பணி செயலாக்கும் பொருட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சாலையில் எஞ்சியுள்ள சாலைப் பகுதிகளை நிதி நிலைமைக்கு ஏற்ப எதிர்வரும் ஆண்டுகளில் செப்பனிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.